

Act

Chapter 25

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Φῆστος οἶν ἔαβιδῶς τῆ ἐπαρχείᾳ, μετὰ τρεῖς
பேஸ்து ஆகையால் வந்தடைந்து - மாகாணத்தில் -பின் மூன்று
[G5347](#) [G3767](#) [G1910](#) [G3588](#) [G1885](#) [G3326](#) [G5140](#)
- ῥήμας ἀνέβη εἰς Ἱεροσόλυμα ἀπὸ Καισαρείας.
நாட்களுக்குப்பின் ஏறினான் -க்கு எருசலேமுக்கு -இருந்து கைசரியாவிலிருந்து
[G2250](#) [G0305](#) [G1519](#) [G2414](#) [G0575](#) [G2542](#)

பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.

- 2 ἐνεφάνισάν τε αὐτῷ, οἱ ἀρχιερεῖς καὶ οἱ
தெரிவித்தார்கள் -ம் அவனிடம் - பிரதான-ஆசாரியர்கள் மற்றும் -
[G1718](#) [G5037](#) [G0846](#) [G3588](#) [G0749](#) [G2532](#) [G3588](#)
- πρωτοί τῶν Ἰουδαίων, κατὰ τοῦ Παύλου, καὶ
முதன்மையானவர்கள் - யூதர்களின் -எதிராக - பவுலுக்கு மற்றும்
[G4413](#) [G3588](#) [G2453](#) [G2596](#) [G3588](#) [G3972](#) [G2532](#)
- παρεκκλίον αὐτὸν,
வேண்டிக்கொண்டார்கள் அவனை
[G3870](#) [G0846](#)

அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதர்களில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாக முறையீடுசெய்து,

- 3 αἰτοῦμενοι χάριν κατ' αὐτοῦ -- ὄαδος μεταπέμψηται αὐτὸν
கேட்டுக்கொண்டு கிருபையை -எதிராக அவனுக்கு -என்று வரவழைக்கும்படி அவனை
[G0154](#) [G5485](#) [G2596](#) [G0846](#) [G3704](#) [G3343](#) [G0846](#)
- εἰς Ἱεροσόλυμα -- ἐνδόν παροῦντες, ἀνελεῖν αὐτὸν κατὰ τῆν
-க்கு எருசலேமுக்கு பதுங்கியிருப்பை செய்து கொல்ல அவனை -வழியாக -
[G1519](#) [G2419](#) [G1747](#) [G4160](#) [G0337](#) [G0846](#) [G2596](#) [G3588](#)
- ὁδόν.
வழியில்
[G3598](#)

அவனை வழியிலே கொண்டுபோடும்படி சதித்திட்டம் கொண்டவர்களாக, தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமிற்கு அழைக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.

- 4 ὁ μὲν οἶν Φῆστος ἀπεκρίθη, τηρεῖσθαί τὸν Παῦλον
- -ஆனால் ஆகையால் பேஸ்து பதிலளித்தான் காக்கப்படவேண்டும் - பவுல்
[G3588](#) [G3303](#) [G3767](#) [G5347](#) [G0611](#) [G5083](#) [G3588](#) [G3972](#)
- εἰς Καισάρειαν, ἔαυτὸν δεῖ μῆλλειν ἐν τάχει ἐκπορεύεσθαί.
-இல் கைசரியாவில் தானே பின் போகப்போவதாக -இல் விரைவில் புறப்படுவதாக
[G1519](#) [G2542](#) [G1438](#) [G1161](#) [G3195](#) [G1722](#) [G5034](#) [G1607](#)

அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.

5	Οἱ - G3588	οὖν ஆகையால் G3767	ἐν -இல் G1722	ἔνδοξοις, உங்களில் G4771	ἐν ᾧ, என்றான் G5346	ὁμοῦν வல்லவர்கள் G1415	συνκαταβάντες, கூடவந்து G4782	εἰς -ஆனால் G1487
	τῆς G5100	ἐκείνου இருக்கிறது G1510	ἐν ᾧ -இல் G1722	καὶ - G3588	ἐν τῇ மனிதனில் G0435	ἐκείνου, தகாதது G0824	κατηγορεύσαντες குற்றம்சாட்டுங்கள் G2723	αὐτοῦ. அவன்மேல் G0846

ஆகவே, உங்களில் முடிந்தவர்கள் கூடவந்து, அந்த மனிதனிடத்தில் குற்றம் ஏதாவது இருந்தால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சுமத்தட்டும் என்றான்.

6	Διατρίψας G1304	δὲ பின் G1161	ἐν -இல் G1722	αὐτοῖς அவர்களிடம் G0846	ἤμαρ, நாட்கள் G2250	ὅπου இல்லை G3756	πλείους அதிகமான G4119	ὅπως எட்டு G3638	ἢ அல்லது G2228
	δέκα, G1176	καταβὰς இறங்கி G2597	εἰς -க்கு G1519	Καισάρειαν, கைசரியாவுக்கு G2542	τῇ - G3588	ἐπαύριον மறுநாள் G1887	καθίσας அமர்ந்து G2523	ἐπὶ -மேல் G1909	τοῦ - G3588
	βήματος, G0968	ἐκείνου கட்டளையிட்டான் G2753	τὸν - G3588	Παῦλον பவுலை G3972	ἄχθῃνα. கொண்டுவரப்பட G0071				

அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாட்கள் தங்கியிருந்து, பின்பு செசரியாவிற்குப்போய், மறுநாளிலே நீதிமன்றத்தில் உட்கார்ந்து, பவுலை அழைத்துவரும்படி ஆணையிட்டான்.

7	παράγενομένον G3854	δὲ பின் G1161	αὐτοῦ, அவன் G0846	περιέστησαν சூழ்ந்துநின்றார்கள் G4026	αὐτὸν அவனை G0846	οἱ - G3588	ἄπο -இருந்து G0575
	ἑρροσολύμων G2414	καταβιβηκότεος இறங்கிவந்த G2597	Ἰουδαῖοι, யூதர்கள் G2453	πολλὰ அநேக G4183	καὶ மற்றும் G2532	βάρβαροι கடுமையான G0926	
	αἰτωμάτα G0157	καταφρόνουντες, சுமத்தி G2702	ἃ அவைகளை G3739	ὅπου இல்லை G3756	ἵσχυρον வலிமையுள்ளவர்களாக G2480		
	ἀποδείξει. நிரூபிக்க G0584						

அவன் வந்தபோது, எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிநின்று, தங்களால் நிரூபிக்கக்கூடாத பல கடுமையான குற்றங்களை அவன்மேல் சுமத்தினார்கள்.

8	τοῦ - G3588	Παύλου பவுல் G3972	ἀπολογουμένου தற்காத்துக்கொண்டு G0626	ὅτι: -என்று G3754	ὅπου -இல்லை G3777	εἰς -எதிராக G1519	τὸν - G3588
	νόμον G3551	τῶν - G3588	Ἰουδαίων, யூதர்களின் G2453	ὅπου -இல்லை G3777	εἰς -எதிராக G1519	τὸ - G3588	ἔργον, ஆலயத்துக்கு G2411
	ὅπου G3777	εἰς -எதிராக G1519	Καίσαρά, கைசருக்கு G2541	τι ஏதாவது G5100	ἤμαρτον. பாவம்செய்தேன் G0264		

அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான்.

9	ὁ - G3588	Φῆστος பேஸ்து G5347	δὲ, ஆனால் G1161	θῆλων விரும்பி G2309	τοῖς - G3588	Ἰουδαίους யூதர்களுக்கு G2453	χάριν கிருபையை G5485	καταθέσθαι, செய்ய G2698
	ἀποκριθεὶς பதிலளித்து G0611	τῷ - G3588	Παύλῳ, பவுலிடம் G3972	εἶπεν, சொன்னான் G3004	Οὐδεὶς விரும்புகிறாயா G2309	εἰς -க்கு G1519	Ἱεροσόλυμα, எருசலேமுக்கு G2414	ἀναβῆς, ஏறி G0305
	ἐκεῖ அங்கே G1563	παρὶ -குறித்து G4012	τοῦτων இவைகளைக்குறித்து G3778	κρηθῆναι நியாயம்தீர்க்கப்பட G2919	ἐπ’ -மேல் G1909	ἐμοῦ? என்னால் G1473		

அப்பொழுது பெஸ்து யூதர்களுக்கு உதவிசெய்ய விரும்பி, பவுலைப் பார்த்து: நீ எருசலேமுக்குப்போய், அந்த இடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா? என்றான்.

10	εἶπεν சொன்னான் G3004	δὲ பின் G1161	ὁ - G3588	Παῦλος, பவுல் G3972	ἔστῳς நின்றனுகொண்டு G2476	«ἐπὶ -மேல் G1909	τοῦ - G3588	βήματος நியாயாசனத்தின் G0968
	Καίσαρος» கைசரின் G2541	ἐμῆ, இருக்கிறேன் G1510	οἷ எங்கே G3757	με என்னை G1473	δεῖ வேண்டும் G1163	κρίνεσθαι. நியாயம்தீர்க்கப்பட G2919	Ἰουδαίους யூதர்களுக்கு G2453	
	οὐδὲν ஒன்றும் G3762	ῆδικησα, அநியாயம்செய்யவில்லை G0091		ὡς -போல் G5613	καὶ -ம் G2532	σὺ நீ G4771	κάλλιον நன்றாக G2566	ἐπιλυώσκεις. அறிகிறாய் G1921

அதற்குப் பவுல்: நான் இராயருடைய நீதிமன்றத்திற்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நீதி விசாரிக்கப்படவேண்டியவன்; யூதர்களுக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாக அறிந்திருக்கிறீர்.

11	εἰ -ஆனால் G1487	μὲν -ஆனால் G3303	οἶον ஆகையால் G3767	ἄδικῶς, அநியாயம்செய்கிறேன் G0091	καὶ மற்றும் G2532	ἄξιον தகுதியான G0514		
	θανάτου மரணத்துக்கு G2288	πέπραχά செய்திருக்கிறேன் G4238	τι, ஏதாவது G5100	οὐ இல்லை G3756	παραιτοῦμαι மறுக்கிறேன் G3868	τὸ - G3588	ἀποθανεῖν; சாவதை G0599	
	εἰ -ஆனால் G1487	δὲ பின் G1161	οὐδὲν ஒன்றும் G3762	ἐστὶν இல்லை G1510	ῶν அவைகளில் G3739	οἵτοι இவர்கள் G3778	κατηγοροῦσίν குற்றம்சாட்டுகிறார்கள் G2723	
	μου, என்மேல் G1473	οὐδέεις ஒருவரும் G3762	με என்னை G1473	δύναται இயலும் G1410	αὐτοῖς அவர்களுக்கு G0846	χαρίσασθαι. ஒப்புக்கொடுக்க G5483	Καίσαρα கைசரை G2541	
	ἐπικαλοῦμαι! நான்முறையிடுகிறேன் G1941							

நான் அநியாயஞ்செய்து, மரணத்திற்கு ஏதுவாக ஏதாவது செய்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு முறையிடமாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்துகிற குற்றங்கள் முற்றிலும் பொய்யானதுமல்லாமல், அவர்களுக்குத் தயவுசெய்யும்படிக்கு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று இராயருக்கு மேல்முறையீடு செய்கிறேன் என்றான்.

12 τότε ὁ Φῆστορ, σπλλαλήσαρ μετὰ τοῦ συμβουλίου,
 அப்பொழுது - பேஸ்து ஆலோசனைசெய்து -உடன் - ஆலோசனைச்சபையுடன்
[G5119](#) [G3588](#) [G5347](#) [G4814](#) [G3326](#) [G3588](#) [G4824](#)

ἀπεκρίθη, Καίσαρα ἐπικέκλησαι, ἐπὶ Καίσαρα πορεύσῃ!
 பதிலளித்தான் கைசரை நீமுறையிட்டாய் -க்கு கைசரிடம் போவாய்
[G0611](#) [G2541](#) [G1941](#) [G1909](#) [G2541](#) [G4198](#)

அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரர்களுடனே ஆலோசித்து: நீ இராயருக்கு மேல்முறையீடு செய்தாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாய் என்று பதில் சொன்னான்.

13 Ἡμερῶν δὲ διαγενομένων τινῶν, Ἀγρίππασ ὁ βασιλεὺς καὶ
 நாட்களுக்குப் பின் கடந்தபின் சில அகிரிப்பா - ராஜா மற்றும்
[G2250](#) [G1161](#) [G1230](#) [G5100](#) [G0067](#) [G3588](#) [G0935](#) [G2532](#)

Βερνίκη κατήντησαν εἰς Καισάρειαν, ἄσπασάμενοι τὸν Φῆστον.
 பெர்னிக்கே வந்தடைந்தார்கள் -க்கு கைசரியாவுக்கு வாழ்த்தி - பேஸ்துவை
[G0959](#) [G2658](#) [G1519](#) [G2542](#) [G0782](#) [G3588](#) [G5347](#)

சிலநாட்கள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவிற்கு வந்தார்கள்.

14 ὡς δὲ πλείους ἡμέρας διέτριβον ἐκεῖ, ὁ Φῆστορ τῷ
 -போல் பின் அதிகமான நாட்கள் தங்கியிருந்தார்கள் அங்கே - பேஸ்து -
[G5613](#) [G1161](#) [G4119](#) [G2250](#) [G1304](#) [G1563](#) [G3588](#) [G5347](#) [G3588](#)

βασιλεῖ βασιλεῖ ἄνθετο τὰ κατὰ τὸν Παῦλον, λέγων, Ἄνῃρ
 ராஜாவிடம் விளக்கினான் - -குறித்து - பவுலைக்குறித்து சொல்லி மனிதன்
[G0935](#) [G0394](#) [G3588](#) [G2596](#) [G3588](#) [G3972](#) [G3004](#) [G0435](#)

τῷ ἔστιν καταλελειμμένος ἄπο Φήλικος δέσμιος,
 ஒருவன் இருக்கிறான் விடப்பட்டவன் -ஆல் பேலிக்ஸால் கட்டுண்டவனாக
[G5100](#) [G1510](#) [G2641](#) [G5259](#) [G5344](#) [G1198](#)

அவர்கள் அங்கே அநேகநாட்கள் தங்கியிருக்கும்போது, பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிடம்குத் தெரிவித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான்.

15 περὶ οὗ, γενομένου μου εἰς Ἱεροσόλυμα, ἐνεφάνισαν
 -குறித்து அவனைக்குறித்து வந்தபோது நான் -க்கு எருசலேமுக்கு தெரிவித்தார்கள்
[G4012](#) [G3739](#) [G1096](#) [G1473](#) [G1519](#) [G2414](#) [G1718](#)

οἱ ἀρχιερεῖς καὶ οἱ παρεσβύτεροι τῶν Ἰουδαίων,
 - பிரதான-ஆசாரியர்கள் மற்றும் - மூப்பர்கள் - யூதர்களின்
[G3588](#) [G0749](#) [G2532](#) [G3588](#) [G4245](#) [G3588](#) [G2453](#)

αἰτούμενοι κατ' αὐτοῦ καταδίκην;
 கேட்டுக்கொண்டு -எதிராக அவனுக்கு தண்டனையை
[G0154](#) [G2596](#) [G0846](#) [G2613](#)

நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதர்களுடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் முறையீடுசெய்து, அவனுக்கு எதிராகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

16	παρὸς -நோக்கி G4314	οὐδ யாரை G3739	ἀπεκρίθη பதிலளித்தேன் G0611	ὅτι, -என்று G3754	ὁκ இல்லை G3756	ἔστιν -ஆகும் G1510	ἔθις வழக்கம் G1485	ῥωμαίος ரோமர்களுக்கு G4514
	χαρίζεσθαι ஒப்புக்கொடுக்க G5483	τινα எந்த G5100	ἄνθρωπον மனிதனையும் G0444	παρὶν முன்பு G4250	ἢ அல்லது G2228	ὁ - G3588	κατηγοροῦμενος, குற்றஞ்சாட்டப்பட்டவன் G2723	
	κατὰ -முன் G2596	παρόσωπον முகத்துக்குமுகம் G4383	ἔχου கொண்டிருக்க G2192	τοὺς - G3588	κατηγοροῦς குற்றஞ்சாட்டுபவர்களை G2725	τόσον, இடத்தை G5117	τε -ம் G5037	
	ἀπολογία தற்காப்பின் G0627	λάβου பெறுவான் G2983	περὶ -குறித்து G4012	τοῦ - G3588	ἐγκλήματος, குற்றச்சாட்டின் G1462			

அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சமத்தப்பட்ட மனிதன் குற்றஞ்சமத்தினவர்களுக்கு நேராகநின்று, சமத்தின குற்றத்திற்குத் தனக்காக எதிர்வாதம் சொல்ல அவனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னே, குற்றஞ்சமத்தினவர்கள் சாதகமாக அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.

17	συελθόντων கூடிவந்தபோது G4905	οὖν ஆகையால் G3767	[ἀντὶν] அவர்கள் G0846	ἐνθάδε, இங்கே G1759	ἀναβόλην தாமதம் G0311	μηδεμίαν எந்த-இல்லை G3367	ποιησάμενος, செய்து G4160
	τῆ - G3588	ἐξῆς அடுத்தநாள் G1836	καθίσας அமர்ந்து G2523	ἐπὶ -மேல் G1909	τοῦ - G3588	βήματος, நியாயாசனத்தில் G0968	ἐκέλευσα கட்டளையிட்டேன் G2753
	ἀχθῆναι கொண்டுவரப்பட G0071	τὸν - G3588	ἄνθρωπον, மனிதனை G0435				

ஆகவே, அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் சிறிதும் தாமதம் செய்யாமல், மறுநாள் நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அந்த மனிதனைக் கொண்டுவரும்படி ஆணையிட்டேன்.

18	περὶ -குறித்து G4012	οὕ, அவனைக்குறித்து G3739	σταθέντες, நின்று G2476	οἱ - G3588	κατηγοροὶ குற்றஞ்சாட்டுபவர்கள் G2725	ὁπδέμιν எந்த-இல்லை G3762
	αἰτίαν குற்றச்சாட்டையும் G0156	ἔφερον, கொண்டுவந்தார்கள் G5342	ὧν அவைகளில் G3739	ἐγὼ நான் G1473	ἵπενόσιν எண்ணியிருந்தேன் G5282	πονηρῶν. தீமையான G4190

அப்பொழுது குற்றஞ்சமத்தினவர்கள் வந்துநின்று, நான் எண்ணியிருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சமத்தாமல்,

19	ζητήματα கேள்விகளை G2213	δέ ஆனால் G1161	τινα சில G5100	περὶ -குறித்து G4012	τῆς - G3588	ἰδίας தங்கள்சொந்த G2398	δειςδαίμωνιάς, மார்க்கத்தைக்குறித்து G1175
	εἶχον கொண்டிருந்தார்கள் G2192	παρὸς -நோக்கி G4314	αὐτὸν, அவனிடம் G0846	καὶ மற்றும் G2532	περὶ -குறித்து G4012	τινος ஒரு G5100	Ἰησοῦ இயேசு G2424
	τεθνηκότος, மரித்தவனைக்குறித்து G2348	ὁν அவனை G3739	ἔφασκεν சொல்லிக்கொண்டிருந்தான் G5335			ὁ - G3588	Παῦλος பவுல் G3972
	ζῆν. உயிரோடிருக்கிறான்-என்று G2198						

தங்களுடைய மதத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில விவாதத்திற்குரிய காரியங்களை அவனுக்கு விரோதமாகச் சொன்னார்கள்.

- 20 ἀποροῦμενος δὲ, ἐγὼ τῆν παρὶ τοῦτων ζήτησιν
குழம்பி பின் நான் - -குறித்து இவைகளைக்குறித்து விசாரணையை
[G0639](#) [G1161](#) [G1473](#) [G3588](#) [G4012](#) [G3778](#) [G2214](#)
- ἔλεγον, εἰ βούλοιο παρεῖσθαι εἰς Ἱεροσόλυμα, κἀκεῖ
சொன்னேன் -ஆனால் விரும்புவானா போக -க்கு எருசலேமுக்கு அங்கும்
[G3004](#) [G1487](#) [G1014](#) [G4198](#) [G1519](#) [G2414](#) [G2546](#)
- κρίνεσθαι παρὶ τοῦτων.
நியாயம்தீர்க்கப்பட -குறித்து இவைகளைக்குறித்து
[G2919](#) [G4012](#) [G3778](#)

இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்று கேட்டேன்.

- 21 τοῦ δὲ Παύλου, ἐπικαλεσαμένους τηρηθῆναι αὐτὸν εἰς τῆν τοῦ
- பின் பவுல் முறையிட்டபோது காக்கப்படும்படி அவனை -க்கு -
[G3588](#) [G1161](#) [G3972](#) [G1941](#) [G5083](#) [G0846](#) [G1519](#) [G3588](#) [G3588](#)
- Σεβαστοῦ ἀκουσθῆναι, ἐκέλευσα τηρεῖσθαι αὐτὸν, ἕως οὗ
அகுஸ்துவின் தீர்ப்புக்கு கட்டளையிட்டேன் காக்கப்படவேண்டும் அவனை -வரை -நான்
[G4575](#) [G1233](#) [G2753](#) [G5083](#) [G0846](#) [G2193](#) [G3739](#)
- ἀναπέμψω αὐτὸν παρὸς Καίσαρα.
அனுப்புவேன் அவனை -நோக்கி கைசரிடம்
[G0375](#) [G0846](#) [G4314](#) [G2541](#)

அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யும்படி ஆணையிட்டேன் என்றான்.

- 22 Ἀγρίππας δὲ παρὸς τὸν Φῆστον, Ἐβουλόμην καὶ αὐτὸς τοῦ
அகிரிப்பா பின் -நோக்கி - பேஸ்துவிடம் விரும்பினேன் -ம் நானும் -
[G0067](#) [G1161](#) [G4314](#) [G3588](#) [G5347](#) [G1014](#) [G2532](#) [G0846](#) [G3588](#)
- ἀνθρῶπου ἀκοῦσαι. Αὐρίον, φησίν, ἀκούσῃ αὐτοῦ.
மனிதனை கேட்க நாளை என்றான் கேட்பாய் அவனை
[G0444](#) [G0191](#) [G0839](#) [G5346](#) [G0191](#) [G0846](#)

அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: அந்த மனிதன் சொல்லுகிறதை நானும் கேட்க விரும்பமாக இருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

23	Τῆ - G3588	οὖν ஆகையால் G3767	ἐπαύριον, மறுநாள் G1887	ἐλθόντος வந்தபோது G2064	τοῦ - G3588	Ἀγρίππα அகிரிப்பா G0067	καὶ மற்றும் G2532	τῆς - G3588	Βερνίκης, பெர்னிக்கே G0959
	μετὰ -உடன் G3326	πολλῆς மிகுந்த G4183	φαντασίας, ஆடம்பரத்துடன் G5325	καὶ மற்றும் G2532	εἰσελθόντων உள்ளுழைந்து G1525	εἰς -க்கு G1519	τὸ - G3588		
	ἀκροατήριον, விசாரணைமண்டபத்தில் G0201	σὺν -உடன் G4862	τε -ம் G5037	χιλιάρχοις ஆயிரத்தலைவர்களுடன் G5506	καὶ மற்றும் G2532	ἀνδράσιν மனிதர்களுடன் G0435			
	τοῖς - G3588	κατ' - G2596	ἐξοχῆν மேன்மையான G1851	τῆς - G3588	πόλεως, நகரத்தின் G4172	καὶ மற்றும் G2532	κελεύσαντος கட்டளையிட்டபோது G2753	τοῦ - G3588	Φήστου, பேஸ்து G5347
	ἤχθη கொண்டு வரப்பட்டான் G0071	ὁ - G3588	Παῦλος, பவுல் G3972						

மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னிக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து படைத்தலைவர்களோடும் பட்டணத்து தலைவர்களோடும் நீதிமன்றத்தில் நுழைந்தார்கள். உடனே பெஸ்துவினுடைய ஆணையின்படி பவுல் அழைத்துவரப்பட்டான்.

24	καὶ மற்றும் G2532	φῆσιν சொல்கிறான் G5346	ὁ - G3588	Φῆστος, பேஸ்து G5347	Ἀγρίππα அகிரிப்பா G0067	βασίλειῦ, ராஜாவே G0935	καὶ மற்றும் G2532	πάντες எல்லா G3956	οἱ - G3588
	συμπαρόντες கூடவிருக்கிற G4840	ἡμῖν, எங்களுடன் G1473	ἀνδρες, மனிதர்களே G0435	θεωρεῖτε பாருங்கள் G2334	τοῦτον, இவனை G3778	περὶ -குறித்து G4012	οὗ அவனைக்குறித்து G3739		
	ἄπαν எல்லா G0537	τὸ - G3588	πλήθος கூட்டம் G4128	τῶν - G3588	Ἰουδαίων யூதர்களின் G2453	ἐνέτυχόν என்னிடம்வந்தார்கள் G1793	μοι, என்னிடம் G1473	ἐν -இல் G1722	τε -ம் G5037
	Ἱεροσόλυμοις எருசலேமிலும் G2414	καὶ மற்றும் G2532	ἐνθάρδε, இங்கேயும் G1759	βόωντες கூக்குரலிட்டு G0994	μῆ இல்லை G3361	δέξιν வேண்டும் G1163	αὐτὸν அவன் G0846		
	ζῆν உயிரோடிருக்க G2198	μηκέτι. இனிமேல் G3371							

அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடுகூட இந்த இடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனிதனைக்குறித்து யூதமக்களெல்லோரும் எருசலேமிலும் இந்த இடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது சரியில்லை என்று சொல்லிச் சத்தமிட்டார்கள்.

25	ἐγὼ நான் G1473	δὲ, ஆனால் G1161	κατελαβόμενον கண்டுபிடித்தேன் G2638	μῆδὲν ஒன்றும்-இல்லை G3367	ἄξιον தகுதியான G0514	αὐτὸν அவன் G0846	θανάτου மரணத்துக்கு G2288	
	παπραχέναι, செய்திருக்கவில்லை-என்று G4238		αὐτοῦ அவனே G0846	δὲ பின் G1161	τούτου இவன் G3778	ἐπικαλεσαμένον முறையிட்டபோது G1941	τὸν - G3588	Σεβαστὸν, அகுஸ்துவை G4575
	ἔκρινα தீர்மானித்தேன் G2919	τάμευαι, அனுப்ப G3992						

இவன் மரணத்திற்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன்.

26	περὶ -குறித்து G4012	οὖ, அவனைக்குறித்து G3739	ὑποαἰεῖς உறுதியான G0804	τι ஏதாவது G5100	ὑπόψα எழுத G1125	τῷ - G3588	κυριῷ, ஆண்டவருக்கு G2962	
	οὐκ இல்லை G3756	ἔχων. என்னிடம்உள்ளது G2192	δὲ ஆகையால் G1352	προήγαγον கொண்டுவந்தேன் G4254	ἀπὸν அவனை G0846	ἐφ' -முன் G1909	ἑμῶν, உங்கள்முன் G4771	
	καὶ மற்றும் G2532	μύλητα விசேஷமாக G3122	ἐπὶ -முன் G1909	σοῦ, உன்முன் G4771	βασίλει ராஜாவே G0935	Ἄγριατα, அகிரிப்பா G0067	ὄψα -என்று G3704	τῆς - G3588
	ἀνακρίσεως விசாரணையின் G0351	γενόμενης, நடந்தபின் G1096	σὺν பெறுவேன் G2192	τί ஏதாவது G5101	ὑπόψα. எழுதுவேன் G1125			

இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு உறுதிசெய்யப்பட்ட காரியமொன்றும் எனக்கு புரியவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,

27	ἄλογον அறிவற்றது G0249	ὑάρ ஏனெனில் G1063	μοι எனக்கு G1473	δοκεῖ தோன்றுகிறது G1380	ἀέμαοντα அனுப்புகையில் G3992	δέσμων, கட்டுண்டவனை G1198	
	μῆ இல்லை G3361	καὶ -ம் G2532	τὰς - G3588	κατ' -எதிரான G2596	ἀπὸν அவன்மேல் G0846	ἀτῆας குற்றச்சாட்டுகளை G0156	σημῶνα. குறிப்பிடாமல் G4591

இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதவேண்டிய செய்தி ஏதாவது எனக்கு புரியும் என்று, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.